

## 1 நிதிசார்கூற்றுக்கள்

### 1.1 அபிப்பிராயம்

எனது ஆய்வின் மூலம் தென்படுவதும் எனக்குக் கிடைக்கப் பெற்ற சிறந்த தகவல்கள் மற்றும் எனக்கு வழங்கப்பட்ட விளக்கங்களுக்கும் அமைய இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியானது 2010 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்காக முறையான கணக்குப் பதிவேடுகளைப் பேணியிருந்ததுடன் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு அமைய இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியின் 2010 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிலைவரத்தையும் அத்திகதியில் முடிவுற்ற ஆண்டிற்கான அதன் செயற்பாடுகளிலிருந்தான நிதிசார் விளைவுகளையும் காசோட்டத்தையும் உண்மையாகவும் நியாயபூர்வமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிசார் கூற்றுக்களானவை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கிணங்க வங்கி, அதனுடன் சம்பந்தப்பட்ட உதவிக் கம்பனிகளின் 2010 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிலைவரத்தையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் இலாபம் மற்றும் காசுப்பாய்ச்சல்களையும் வங்கியின் பங்கு மூலதன உரிமையாளர்களைக் கருத்திற்கொண்டு உண்மையாகவும் நியாயபூர்வமாகவும் தருகின்றன என்று நான் அபிப்பிராயப்படுகின்றேன்.

### அழுத்தியுரைக்க வேண்டிய விடயங்கள்

எனது அபிப்பிராயத்தை முனைப்பழியாக்காது பின்வரும் விடயத்திற்கு கவனத்தை கொடுக்கிறேன்.

வங்கியின் உதவிக் கம்பனியின் நிதிக் கூற்றுக்கள் தொழிற்பாட்டு, நிதிசார் மற்றும் திரவத்தன்மை ஆகிய பகுதிகளில் குறைந்து செல்லும் போக்கைக் கட்டியதுடன் இந்த உதவிக் கம்பனி அண்மைய எதிர்காலத்தில் தொடர்ந்து இயங்குத் தன்மையுடன் தொடர்ந்து இயங்கும் என் நிலைபேறான சந்தேகத்தினை இந்த காரணிகள் எழுப்புகின்றன.

## 1.2 நிதிக் கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

### 1.2.1 இலங்கை கணக்கீட்டு நியமங்கள் (இ.க.நி)

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) இலங்கை கணக்கீட்டு நியம (இ.க.நி) -18 இன் 7 மற்றும் 13 ஆம் பந்திகளில் குறிப்பிடப்பட்ட அடையாளம் காணும் தத்துவத்தின் பிரகாரம், ஆதனத்தின் பதிலீட்டுக் கிரயம் மூலதனமாக்கப்பட வேண்டும். ஆனால், ரூபா 355,054 தொகையான தலைமை அலுவலக கட்டிடத்தின் நிலத்தின் புதுப்பித்தல் கிரயத்திற்குப் பொருத்தமான பெறுமதிசேர் வரி மூலதனமாக்கப் பட்டிருக்கவில்லை.

(ஆ) இ.க.நி-16 இன் 26 ஆம் பந்தியின்படி ஒரேயளவான இடைவெளிகளில் (குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பொருத்தமானது) கணப்பீட்டு மதிப்பீடுகள் பெறுவதன் மூலம் ஓய்வூதியக் கிரயத்தினை நிர்ணயிப்பது அவசியமாக உள்ளது. ஆனால், வங்கியானது கணப்பீட்டு மதிப்பீடுகளை பெறுவதற்கு தவறியிருந்தது.

### 1.2.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

2010 திசம்பர் 31 இல் உள்ளவாறு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தவேண்டிய மொத்தக் கடன் நிலுவை ரூபா 196,235,777 ஆக இருந்ததுடன் ஒரு ஆண்டிற்குள் செலுத்தவேண்டிய தொகை (திசம்பர் தவணைப் பணம்) ரூபா 5,068,523 ஆகும். ஆனால், வங்கியானது ஒரு ஆண்டிற்குள் செலுத்த வேண்டிய தொகையை நடைமுறைப் பொறுப்புக்களின் கீழ் காட்டியிருக்கவில்லை.

### 1.2.3 இணக்கம் செய்யப்படாத வித்தியாசங்கள்

பொதுப் பேரேட்டின்படி, 2010 திசெம்பர் 31 இல் உள்ளவாறான இனங்காணப்படாத வாடிக்கையாளர் வைப்புக்கள் ரூபா 5,938,847 ஆக இருந்த அதேநேரம் பட்டோலையின்படி, அந்த தொகை ரூபா 6,212,640 ஆக இருந்ததுடன் வித்தியாசம் ரூபா 273,793 ஆகும். மேலும், ஒரு ஆண்டினைவிட பழைமைவாய்ந்த இனங்காணப்படாத வாடிக்கையாளர் வைப்புக்கள் 99 சதவீதத்தினை விட அதிகமாக உள்ளன.

#### 1.2.4 பெறவேண்டிய மற்றும் செலுத்தவேண்டிய கணக்குகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) வாடிக்கையாளருக்கும் வங்கிக்கும் இடையிலான உடன்படிக்கையின்படி, வரையறுத்த லங்கா மின்னசார (தனியார்) கம்பனியின் ஊழியர்களிற்கு கடன் வழங்கும் நோக்கத்திற்காக ரூபா 5 மில்லியன் ஆரம்ப வைப்பினைச் செய்வதற்கு வாடிக்கையாளர் உடன்பட்டதுடன் கம்பனியானது வைப்புக்களை விஞ்சி கடன் கோரப்படும் போது வைப்பை மீள் நிரப்ப வேண்டும். கணக்காய்வுத் திகதியான 2011 பெப்ரவரி 01 வரை வழங்கப்பட்ட கடன்கள் ரூபா 3,217,468 ஆல் ரூபா 5 மில்லியன் வைப்பினை விஞ்சியிருந்த போதிலும் வாடிக்கையாளரிடமிருந்து மிகைப் பணத்திற்கான தீர்ப்பனை பெறுவதற்கு வங்கியால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) 2008 ஆகஸ்ட் 29 இல் வழங்கப்பட்ட சபை அங்கீகாரத்தின்படி, ரூபா 450 மில்லியன் தொகையான இலங்கை மின்சார சபையின் நிலையான வைப்புக்கள் மீது செலுத்த வேண்டிய வட்டி வீதம் முதிர்வில் 22.2 சதவீத வட்டி அல்லது ஆயின் வருடாந்தம் 18.55 சதவீதம் செலுத்தப்பட்ட வேண்டும். அதற்கு முரணாக, வங்கியால் உடன்பட்ட உண்மையான வட்டி வீதம் 22.1 சதவீதமாக இருந்தது. இதன்விளைவாக மொத்த வட்டி மேலதிகக் கொடுப்பனவு முதிர்வுத் திகதியில் ரூபா 69,391,353 ஆக இருக்க வேண்டும்.
- (இ) வங்கியானது 2001 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு இறுதிவரை ஊழியர் சேமலாப நிதிய மீதிகளிற்கு எதிராக கடன்களை வழங்கியிருந்தது. எவ்வாறாயினும், 6,217 கணக்குகளிலிருந்து பெறவேண்டிய மொத்த செயற்பாடற்ற கடன் மீதிகள் 241,829,145 ஆகும். எவ்வித செயற்பாடற்ற கடனும் இருந்தால், இலங்கை மத்திய வங்கியிடமிருந்து கோரவேண்டியிருந்தது. ஆனால், வங்கியானது 12 முதல் 97 மாதகாலத்திற்கு மேலான வீச்சில் தொகைகள் நிலுவையாக இருந்த போதிலும் வருடாந்தம் அத்தகைய செயற்பாடற்ற கடன் மீதிகளை கோருவதற்கு தவறியிருந்தது. மேலும், ஊழியர் சேமலாப நிதியத்தின் ஒரு உறுப்பினருக்கு இரண்டு கடன்கள் வழங்கப்பட்டிருந்ததுடன் முதலாவது கடன் முழுமையாக தீர்ப்பனை செய்யப்படும் வரை இரண்டாவது கடனிலிருந்து எவ்வித தவணைப்பணங்களும் அறவிடப்பட்டிருக்காமை கணக்காய்வில் அவதானிக்கப்பட்டது.

- (ஈ) ரூபா 260,354 கூட்டுமொத்தத் தொகையான கடன்கள் மற்றும் முற்பணங்களின் மேலதிக அறவீடுகள் உரிய தரப்பினருக்கு மீளளிக்கப்படாமல் மீளாய்வாண்டின் போது பொறுப்புக்களாகக் காட்டப்பட்டிருந்தது.
- (உ) பத்தொன்பது உடமையாக்கப்பட்ட சொத்துக்களிலிருந்து கிடைக்க வேண்டிய மொத்த நிலுவைக் கடன் ரூபா 10,527,842 ஆனதுடன் அத்தகைய சொத்துக்களை ஏலத்தில் விற்கப்பட்டதிலிருந்தான வருமானம் ரூபா 9,839,904 மாத்திரமேயாகும். இதன் விளைவாக, வங்கியானது ரூபா 687,938 ஆன நட்டத்தினை அடைந்திருந்தது. மேலும், 2010 திசம்பர் 31 இல் உள்ளவாறான 169 செயற்பாடற்ற கடன்களின் மொத்த நிலுவை ரூபா 24,525,887 ஆனதுடன் மதிப்பீட்டு அறிக்கைகளின்படி, அச் சொத்துக்களின் சந்தைப் பெறுமதி ரூபா 16,763,400 ஆகும்.

#### 1.2.5 கணக்காய்விற்கான சான்றுகளின்மை

2008 திசம்பர் 31 இல் உள்ளவாறான நிலையான சொத்துக்களின் பௌதீக மீதி மற்றும் பேரேட்டு மீதிக்கும் இடையிலான வித்தியாசம் ரூபா 17,023,483 ஆனதுடன் வித்தியாசங்கள் நிலையான சொத்துக்களின் கைதவிர்ப்புக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருந்தது. ஆனால், சொத்துக்களின் விபரங்கள் 2011 பெப்ரவரி இறுதியளவில் கூட கணக்காய்விற்கு கிடைத்திருக்கவில்லை.

#### 1.2.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

- (அ) 1997 இன் 7 ஆம் இலக்க வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன அதிகாரச்சட்டத்தின் 16(2) ஆம் பிரிவின்படி, வங்கியின் வழங்கப்பட்ட பங்கு மூலதனம் ரூபா 1,000 மில்லியனாக இருக்க வேண்டும். இருந்தபோதிலும், மீளாய்வாண்டின் போது ஊழியர்களுடைய பங்குகள் வழங்கப்பட்ட பின்னர்கூட பங்கு மூலதனம் ரூபா 962.088 மில்லியனாக மட்டுமே இருந்தது.
- (ஆ) 6 மாதங்களிற்கு மேல் செல்லுபடிக்க காலம் கடந்த ரூபா 241,363 தொகையான ஆறு (6) சமர்ப்பிக்கப்படாத காசோலைகள் நிதிப்பிரமாணம் 396(டி) இன்படி நடவடிக்கை எடுக்கப்படாமல் வங்கிக் கணக்கிணக்கக் கூற்றில் காட்டப்பட்டிருந்தது.

(இ) 2003 யூன் 2 ஆந்திகதிய பிடி/12 ஆம் இலக்க நல்ல ஆளுகைக்கான பொது முயற்சி வழிகாட்டல்களின் V ஆம் அத்தியாயத்தின் 5.1 ஆம் பிரிவு மற்றும் 5.2 ஆம் பிரிவுகள் என்பவற்றின்படி, சபையால் அங்கீகரிக்கப்பட்ட கூட்டிணைந்த திட்டத்தின் நாளதுவரையாக்கிய பிரதிகள் நிதியாண்டு தொடங்குவதற்கு குறைந்தது 15 நாட்கள் முன்னர் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனினும் இந்த வேண்டுகையுடன் இணங்கியிருக்கவில்லை.

(ஈ) 1997 இன் 7 ஆம் இலக்க வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன அதிகாரச்சட்டத்தின் II ஆம் பிரிவின் 12(ஏ) முதல் (எம்) ஆம் பிரிவுகளின்படி, வீடமைப்பு நோக்கங்கள் மற்றும் ஏனைய தொடர்புபட்ட சேவைகளிற்காக கடன்கள் மற்றும் னேனைய நிதியுதவிகள் வழங்குவதே வங்கியின் பிரதான நோக்கங்களாக உள்ளன. அதற்கு முரணாக வங்கியானது விவசாய நோக்கங்களிற்கு வசதியளிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியில் ரூபா 317 மில்லியன் வைப்புச்செய்திருந்தது.

## 2 நிதிசார் மற்றும் செயற்பாட்டு மீளாய்வு

### 2.1 நிதிசார் மீளாய்வு

#### 2.1.1 நிதிசார் விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிசார் கூற்றுக்களின்படி, 2010 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வங்கியின் செயற்பாடுகள் விளைவித்திருந்த வரிக்கு முந்திய இலாபம் ரூபா 188.9 மில்லியனை முன்னைய ஆண்டிற்கான நேரொத்த வரிக்கு முந்திய இலாபமான ரூபா 91 மில்லியனுடன் ஒப்பிடுகையில் வரிக்கு முந்திய இலாபத்தில் ரூபா 97.9 மில்லியனான அதிகாரிப்பைக் காட்டுகிறது.

#### 2.1.2 செயற்பாட்டு மீளாய்வு

2010 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான செயற்பாட்டு நிதிசார் விளைவுகள் முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடப்பட்டு பொழிப்பாக கீழே தரப்படுகின்றன.

விடயம்	2010 (ரூபா 000)	அதிகரிப்பு/ (குறைவு)	2009 (ரூபா 000)	அதிகரிப்பு/ (குறைவு)	2008 (ரூபா 000)	அதிகரிப்பு/ (குறைவு)	2007 (ரூபா 000)
வட்டி வருமானம்	2,164,981	(51,391)	2,216,372	275,070	1,941,302	245,701	1,695,601
வட்டிச் செலவினம்	1,339,355	242,752	1,582,107	19,956	1,602,063	(355,453)	1,246,609
தேறிய வட்டி வருமானம்	825,626	191,361	634,265	295,024	339,240	(109,752)	448,992
ஏனைய செயற்பாட்டு வரமானம்	85,305	32,979	52,326	19,241	33,085	(12,656)	45,741
தேறிய வருமானம்	910,931	224,340	686,591	314,265	372,325	(122,409)	494,734
ஏனைய செயற்பாட்டு செலவினம்	615,128	98,559	516,569	104,266	412,303	7,682	404,621
நட்டக் கடனுகான ஏற்பாடு (கடன் நட்டம்)	106,895	52,942	53,953	24,551	54,402	11,426	42,976
செயற்பாட்டு இலாபம் / (நட்டம்)	188,908	97,840	91,068	185,448	(94,380)	(141,517)	47,137

வட்டி வருமானம் 2.32 சதவீதத்தால் குறைந்திருந்த அதேநேரம் வட்டிச் செலவினம் 15.34 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்ததன் செயற்பாட்டுச் செலவினங்கள் முன்யை ஆண்டுடன் ஒப்பிடும் போது 19.08 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. எவ்வாறாயினும், ஆளுக்குரிய வேதனங்கள் மற்றும் நலன்புரி மீதான செலவினங்கள் 13.5 சதவீதம் மாத்திரம் அதிகரித்திருந்தது. அலுவலக மற்றும் ஏனைய செலவினங்கள் மீளாய்வாண்டில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருந்தமை அவதானிக்கப்பட்டது.

### 2.1.3 நிதிசார் மீளாய்வு

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டின் இறுதியிலுள்ளவாறான நிதிசார் நிலைமையின் பொழிப்பு கீழே தரப்படுகின்றது.

சொத்துக்கள்	2010 (ரூபா 000)	2009 (ரூபா 000)	முரண்	
			(ரூபா 000)	%
காசு மற்றும் குறுகியகால நிதிகள்	84,272	163,189	(78,917)	-48.36
அரசாங்க பிணைமுறிகள் மற்றும் ஏனையவைகளில் முதலீடுகள்	1,512,768	1,246,622	266,146	21.35
கடன்களும் முற்பணங்களும்	12,839,825	11,912,783	927,042	7.78
பெறவேண்டிய வட்டி	54,434	73,626	(19,192)	-26.07
பெறவேண்டிய வரி	3,721	24,899	(21,178)	-85.06
முதலீட்டு பிணைகள்	31	-	31	-
ஏனைய சொத்துக்கள்	123,115	159,662	(36,547)	-22.89
ஆதனம், பொறித்தொகுதி மற்றும் உபகரணங்கள்	755,667	720,660	35,007	4.86
மொத்தச் சொத்துக்கள்	15,373,832	14,301,441	1,072,391	7.50
<b>பொறுப்புக்கள்</b>				
வாடிக்கையாளரிடம் இருந்தான வைப்புக்கள்	7,702,928	6,114,802	1,588,126	25.97
கடன்பெறல்	4,781,007	5,150,224	(369,217)	-7.17
ஏனைய பொறுப்புக்கள்	1,041,239	1,315,219	(273,980)	-20.83
மொத்தப் பொறுப்புக்கள்	13,525,174	12,580,245	944,929	7.51
<b>ஈடுபடுத்தப்பட்ட நிதிகள்</b>				
பங்கு மூலதனம்	962,089	962,089	0	0.00
ஒதுக்கங்கள்	886,570	759,107	127,463	16.79
மொத்த மூலதனம் மற்றும் ஒதுக்கங்கள்	1,848,659	1,721,196	127,462	7.41
மொத்தப் பொறுப்புக்கள் மற்றும் ஈடுபடுத்தப்பட்ட நிதிகள்	15,373,833	14,301,441	1,072,391	7.50

#### 2.1.4 குறிப்பிடத்தக்க விகிதங்கள்

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டுக்கான வங்கியின் சில முக்கிய விகிதங்கள் பின்வருமாறு உள்ளன.

	2010 %	2009 %
<b>இலாபத்தன்மை</b>		
(i) தேறிய இலாப விகிதம்	12.94	7.42
(ii) மொத்த இலாப விகிதம்	36.69	27.96
(iii) வட்டி வருமானத்திற்கு வட்டிக் கிரயம்	61.86	71.38
(iv) மொத்த இலாபத்திற்கு மேந்தலைச் செலவினம்	79.26	86.74
(v) சராசரிச் சொத்துக்களில் வருவாய்	0.91	0.40
(iv) உரிமை மூலதன வருவாய்	7.58	3.30
(vii) ஒரு பங்கிற்கான உழைப்பு	20.91	8.72
<b>மூலதன போதியதன்மை</b>		
(i) உரிமை மூலதனம் : மொத்த சொத்துக்கள்	12.02	12.03
(ii) உரிமை மூலதனம் : கடன்வழங்கல்	38.67	33.42
(iii) தட்டு I	21.09	17.63
(iv) தட்டு II	22.18	18.66
<b>திரவச் சொத்துக்கள்</b>		
திரவச் சொத்து விகிதம் (ஆகக் குறைந்தது 20 சதவீதம்)	20.92	21.19

#### 2.1.5 வங்கியின் முதிர்வின் தொகுதி

மாதாந்த மட்டத்தில் வங்கியின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொகுதியின் மொத்தப் பொறுப்புக்கள் அதிகளவு விஞ்சியிருந்ததுடன் 2010 இல் 3 மாதங்கள் 3-12 மாதங்கள், மற்றும் 12 -36 மாதங்கள் வரை குறுகியகால முதிர்வு இடைவெளிகளில் முறையே ரூபா 1,502 மில்லியன், ரூபா 3,370 மில்லியன் மற்றும் ரூபா 18 மில்லியன் என்பனவாக இருந்ததென்பதை வெளிப்படுத்தியது. விபரங்கள் கீழே தரப்படுகின்றன.



	0-3 மாதங்கள்	3-12 மாதங்கள்	1-3 ஆண்டுகள்	3-5 ஆண்டுகள்	5 ஆண்டு களிற்கு மேல்	மொத்தம்
	ரூபா மில்	ரூபா மில்	ரூபா மில்	ரூபா மில்	ரூபா மில்	ரூபா மில்
சொத்துக்கள்						
வட்டி உமைப்பவை	1,930	1,202	2,493	2,308	6,032	14,492
வட்டி உழைக்காதவை	546	58	21	5	778	882
மொத்தம்	2,476	1,260	2,514	2,313	6,810	15,374
பொறுப்புக்கள்						
வட்டி உமைப்பவை	3,514	4,455	2,269	674	3,419	14,333
வட்டி உழைக்காதவை	464	175	263	29	110	1,041
மொத்தம்	3,978	4,630	2,532	703	3,529	15,374
முதிர்வு இடைவெளி	(1,502)	(3,370)	(18)	1,610	3,281	

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

- (i) வங்கியின் மொத்த வாடிக்கையாளர் நிலையான வைப்பக்களில் 2010 திசம்பர் 31 இல் உள்ளவாறு 65 சதவீதத்தினை விட அதிகமானவை 11 வாடிக்கையாளருக்கு உடமையாக உள்ளதுடன் இது வங்கியின் திரவத்தன்மை மற்றும் தொடர்ந்தியங்கும் தன்மையைப் பாரதூரமாகப் பாதிக்கப்படும்.
- (ii) வங்கியால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் நீண்ட காலமாக விற்கப்படாமல் இருக்கின்றன.

#### 2.1.6 சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) கொள்வனவுகள் செய்யப்படும் போது வழங்குநர்களிடமிருந்து ஆகக் குறைந்தது மூன்று கேள்விகள் கோருவதற்கு வேண்டப்பட்டுள்ளது. ஆனால், மூன்று சந்தர்ப்பங்களில் கோரப்பட்ட ஒரு கேள்வியிலிருந்து மாத்திரம் ரூபா 1,439,130 பெறுமதியான கொள்வனவுகள் செய்யப்பட்டிருந்ததென கணக்காய்வுத் தெரிவுச் செவ்வையில் வெளிப்பட்டது.

(ஆ) வங்கியானது 2009 ஆம் ஆண்டிர் ரூபா 990,080 பெறுமதியான 2,600 கைக் கடிகாரங்கள் (பரிசுப் பொருட்கள்) கொள்வனவு செய்திருந்தது. ஆனால், அதற்காக கேள்விகள் கோரப்பட்டிருந்தனவாவென உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் கிடைத்திருக்கவில்லை. மேலும், வங்கியானது, முன்னர் வழங்கிள 767 கைக் கடிகாரங்கள் சேதடைந்திருந்த போதிலும் அதே வழங்குநரிடமிருந்து ரூபா 841,221 பெறுமதிக்கு 1,977 கைக் கடிகாரங்களைக் கொள்வனவு செய்திருந்தது.

### 2.1.7 முகாமைத்துவ திறமையினங்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) திலின தரு சித்திரம் மற்றும் கட்டுரைப் போட்டி

நீண்ட கால குறைந்த கிரய நிதியங்களை ஆரம்பிக்கும் நோக்கத்துடன் பாடசாலைச் சிறுவர்களிற்கிடையில் வங்கியின் சிறுவர் சேமிப்பு மற்றும் விழிப்புணர்வுகளை அதிகரிப்பதற்கு “உலக வசிப்பிட தினம்” தொடங்கிய 2009 யூலை முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலத்தின் போது “திலின தரு சித்திரம் மற்றும் கட்டுரைப் போட்டி” நடாத்தப்பட்டது. இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

(i) மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி 2009 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இது 2009 ஆம் ஆண்டிற்கான சந்தைப்படுத்தல் திட்டம் மற்றும் பாதீட்டில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

(ii) வங்கியானது சிறுவர்களுடைய சேமிப்பினை அதிகரிப்பதற்காக மேற்குறிப்பிட்ட போட்டியை நடாத்துவதில் ரூபா 2,182,300 ஆன தொகையை செலவழித்திருந்தது. ஆனால், உண்மையான வைப்பு அடிப்படை ரூபா 4,579,161 ஆக மாத்திரம் அதிகரித்திருந்ததுடன் இந்த மேம்பாடு விளைத்திறன்றிருந்ததென அவதானிக்கப்பட்டது.

(iii) 100,000 அளவில் வாடிக்கையாளர் அடிப்படையை வங்கி அதிகரிப்பதற்கு இலக்கிடப்பட்டிருந்த போதிலும், உண்மையான அதிகரிப்பு 5,962 வாடிக்கையாளர் மாத்திரமேயாக இருந்தது.

மேலும் இலாபகரமான வாடிக்கையாளர்களிடமிருந்து வைப்புக்களைவங்கி எதிர்பாரத்திருந்தது. ஆனால், 25 கிளைகளில், 16 கிளைகளின் வைப்புக்கள் ஒருவரிடமிருந்து 1,000 இற்கு குறைவாகவே இருந்தது.

(ஆ) ரூபா 369,533 பெறுமதியான 846 ஆண்களின் கைக்கடிகாரங்களும் ரூபா 455,840 பெறுமதியான 1,110 பெண்களின் கைக்கடிகாரங்களும் வாடிக்கையாளர்களிடமிருந்து வழங்கப்படாமல் களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்ததென அவதானிக்கப்பட்டது.

### 2.1.8 மனித வள முகாமைத்துவம்

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டுக்கான ஆளணிக் கொப்பு விபரங்கள் மற்றும் ஒரு ஊழியரின் கிரயம் என்பவற்றின் விபரங்கள் பின்வருமாறு உள்ளன.

உத்தியோகத்தர் வகை	உண்மையான ஆளணிக் கோப்பு		மொத்த ஆளுக்குரிய வேதனங்கள்		ஒரு ஊழியரிடமிருந்த கிரயம்	
	2010	2009	2010 ரூபா	2009 ரூபா	2010 ரூபா	2009 ரூபா
நிறைவேற்றுனர்கள்	200	201	190,919,241	129,162,692	954,596	642,600
வங்கி உதவியாளர்கள் மற்றும் இணைந்த பதவியணியினர்	93	93	59,536,146	30,672,109	640,173	329,807
ஏனையோர்	148	76	23,016,000	13,832,520	155,514	182,006
மொத்தம்	441	370	273,471,387	173,667,321	620,117	469,371

### 3. முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

கணக்காய்வின் போது முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளில் அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் காலத்திற்குக்காலம் வங்கியின் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டப் பரப்புகள் தொடர்பாக விசேட கவனம் கோரப்படுகின்றது.

- (அ) கொள்வனவுகள்
- (ஆ) நிலையான சொத்துக்கள் / பொருளிருப்புப் பதிவேடுகள் மற்றும் களஞ்சிய முகாமைத்துவம்
- (இ) கடன் நிர்வாகம்
- (ஈ) பிரச்சாரம் மற்றும் மேம்பாட்டுச் செலவினங்கள்
- (உ) பயிற்சி நிகழ்ச்சிதிட்டங்கள் மற்றும் செயலமர்வுகள்
- (ஊ) சுவீகரிக்கப்பட்ட சொத்துக்களின் விற்பனை